

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை

தினமணி

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்

கம்பு பயிரிட்டால் "அதிக' லாபம்!



சிறுதானிய பயிர்களில் சத்து மிகுந்த கம்பை பயிரிட்டு விவசாயிகள் பெருமளவில் லாபம் ஈட்டலாம் என வேளாண் துறையினர் கூறியுள்ளனர்.

சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராக கம்பு உள்ளது. தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக பயிரிடப்படும் உணவு பயிர் கம்பு ஆகும். கம்பு குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப் பொருள்களை பெற்றுள்ளது. கம்பு தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடைத் தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால்

வரும் சத்துக் குறைபாட்டைப் போக்க கம்பு மிகச் சிறந்த தானியமாகும். கம்பு ரகங்கள்: வீரியம், ஒட்டு ரகங்கள், கம்பு கோ (சியு) 9, கம்பு வீரிய ஒட்டு (சியு) 9 ஆகிய ரகங்கள் உள்ளன. பருவம்: கோ (சியு) 9 ரகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வீரிய ஒட்டு கம்பு கோ (சியு) 9 ஆகியவை ஜூன், ஜூலை மாதங்களில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும்.

மேலும் இந்த ரகங்கள் மானாவரியில் ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், இறைவையில் மாசிப் பட்டம், சித்திரைப் பட்டங்களிலும் பயிரிடலாம். விதையளவு: ஒரு எக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும். சால் விதைப்பு பரவலாக நடைமுறையில் உள்ளது. விதை நேர்த்தி: ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் கலந்து பின்பு விதைக்க வேண்டும். விதைப்பு: வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டர் இடைவெளியும், செடிக்கு செடி 15 செ. மீட்டர் இடைவெளியும் விட வேண்டும். உர அளவு: மானாவாரியில் 12.5 டன், (ஒரு ஹெக்டேர்), தழைச்சத்து 40 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, அனைத்தும் அடியுரமாக இட வேண்டும். பயிர் களைப்பு: கம்பு விதைத்த 2-வது வாரத்தில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்குப் பயிர் 15 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். பொதுவாக 15-வது, 30-வது நாளில் களை எடுக்க வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர் பாதுகாப்பு: குருத்து ஈ: குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5 சதவீத வேப்பங் கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும்.

கதிர் நாவாய் பூச்சி: கதிர் நாவாய் பூச்சிக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க 25 கிலோ கார்பரில், 5 சதவீத மாலத்தியான் ஆகியவற்றை

பூவெடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும். அடிச்சாம்பல் நோய்: அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு எக்டேருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப் தெளிக்க வேண்டும். துரு நோய்: துரு நோயைக் கட்டுப்படுத்த எக்டேருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் 10 தினங்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். அறுவடை: இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும். அப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து தட்டையை வெட்டி நன்கு காயவைத்து பின்னர் சேமித்து வைக்க வேண்டும். இந்த முறையில் கம்பை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என வேளாண் இணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோய்களில் இருந்து நிலக்கடலையை பாதுகாப்பது எப்படி?



நிலக்கடலையை 6 விதமான நோய்கள் தாக்குகின்றன. தகுந்த வழிமுறைகளைக் கையாண்டால் இந்த நோய்களில் இருந்து நிலக்கடலையைப் பாதுகாத்து, அதிக மகசூலைப் பெறலாம் என்று

வேளாண்மைத் துறை அலுவலர்கள் கூறினர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

நிலக்கடலையை (ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காரீப் பருவத்தில் அதிகஅளவு பயிரிடப்படுகிறது. இந்தப் பயிர்களை முன்பருவ இலைப்புள்ளி, பின்பருவ இலைப்புள்ளி, துரு, தண்டமூகல், மொட்டுக் கருகல், அல்டர்னேரியா இலை ஆகிய 6 விதமான நோய்கள் தாக்குகின்றன. இந்த நோய்களைத் தகுந்த வழிமுறைகளைக் கையாண்டால் கட்டுப்படுத்தலாம். முன் பருவ இலைப்புள்ளி, பின் பருவ இலைப்புள்ளி நோயின் அறிகுறிகள், காப்பாற்றுவது எப்படி? விதைத்த ஒரு மாதத்தில் இலைகளின் இரு பக்கங்களிலும் வட்டமான கரும் பழுப்பு அல்லது கருப்புப் புள்ளியும் அதனை சுற்றி மஞ்சள் நிற வளையங்களும் காணப்படும். வட்ட வடிவ கருப்பு நிறப் புள்ளிகள் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். குருவைப் பருவத்தில் விதைத்த 55-57 நாட்களில் அறிகுறிகள் தென்படும். சம்பா பருவத்தில் விதைத்த 42-46 நாட்களில் அறிகுறிகள் தென்படும். மேற்கண்ட 2 நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் அல்லது மாங்கோசெப் 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலைகளை நன்கு நனையும்படி, கைத் தெளிப்பானால் தெளித்தால் கட்டுப்படுத்தலாம்.

துரு நோயின் அறிகுறி, காப்பது எப்படி?

இலையின் மேல்பாகத்தில் ஆரஞ்சு நிற கொப்பளங்கள் காணப்படும். இவை காய்ந்தும், உதிர்ந்துவிடாமல் செடியுடன் ஒட்டியிருக்கும். நோயைக் கட்டுப்படுத்த குளோரோதலோனில் 0.2 சதவீதம் அல்லது மேங்கோசெப் 0.25 சதவீதம் அல்லது ஹக்சுகொனசோல் அல்லது புரோப்பிகொனசோல்யைப் பயன்படுத்தலாம்.

தண்டமூகல் நோயின் அறிகுறி, காப்பது எப்படி? வெண்மையான பூசன வித்துகள் பாதிக்கப்பட்ட செடியின் மேல் புறத்திலும், அடி புறத்திலும்

காய்ந்தும் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த விதையை டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் கிலோ னும் அளவில் விதை நேர்த்தியைச் செய்யலாம் (அல்லது) டி.விரிடி 2-5 கிலோ ஹெக்டேர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம்.

மொட்டுக் கருகல் நோயின் அறிகுறி, காப்பது எப்படி? இளம் இலைகளில் வெளிர் பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றி (வளையப் புள்ளிகள்) கோடுகளாக மாறி நுனியில் மொட்டுக் கருகல் நோய் ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த நிலக்கடலை, கம்பு (7:1) எனும் விகிதத்தில் விதைக்கலாம் (அ) மானோகுரோட்டாபாஸ் 1.6 மில்லி லிட்டர் அல்லது டைமீதோயேட் 2 மில்லி லிட்டர் எனும் அளவில் பயன்படுத்தி நோய் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தலாம்.

அல்டர்னேரியா இலை நோயின் அறிகுறி, காப்பது எப்படி? இலைகள் பழுப்பு நிறத்திலும், ஒழுங்கற்ற வடிவிலும் சுற்றிலும் மஞ்சள் வரிக் கோடுகளைக் கொண்டிருக்கும். இதனை கட்டுப்படுத்த மாங்கோசெப் 0.3 சதவீதம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.3 சதவீதம் அல்லது கார்பன்டாசிம் 0.1 சதவீதம் என்ற அளவில் இலையின் மேல் தெளிக்கலாம்.

கர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை: விசாரணைக்கு உத்தரவு

கர்நாடக விவசாயிகளின் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிய உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை தெரிவித்தார். பெலகாவியில் எஸ்.நிஜலிங்கப்பா சர்க்கரை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்ட பிறகு, இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை வேதனை அளிக்கிறது. இந்த

மாதத்தில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று சித்தராமையா தெரிவித்தார்.

"மாநிலத்தில் 36 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்துள்ள நிலையில், 30 பேர் என்று கூறுகிறீர்களே' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சித்தராமையா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ராகுல் காந்திக்கு அறிக்கை: இதனிடையே, ர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை விவகாரம் குறித்து அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் அறிக்கை அனுப்பினார். அதில், ஜூலை 3-ஆம் தேதி வரை மாநிலத்தில் 36 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், பெரும்பாலும் கடன் பிரச்சனையால்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரம்:

விவசாயிகளுக்கு தனியார் கரும்பு ஆலைகள் வழங்க வேண்டிய கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை பெற்றுத் தரும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசியிருந்தார். இந்நிலையில், அவர் முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த ராம் விலாஸ் பாஸ்வான், ராமலிங்கத்துக்கு அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரும்பு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகையை

கரும்பு ஆலைகள் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி நீங்கள் (கே.பி.ராமலிங்கம்) எனக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். இதுகுறித்து மாநிலங்களவையில் கடந்த மே 13-ஆம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் பேசினீர்கள். கரும்பு (கட்டுப்பாட்டு) சட்டம், 1966-ன்படி, ஆலைகளுக்கு கரும்புகள் வழங்கப்பட்ட 14 தினங்களுக்குள் அவற்றுக்கான தொகை செலுத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில், ஆண்டுக்கு 15 சதவீதம் வட்டியுடன் நிலுவை தொகை கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். இவற்றைச் செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசிடமும், யூனியன் பிரதேச அரசுகளிடமும் அளிக்கப்பட்டுள்ளன என்று பஸ்வான் தெரிவித்துள்ளார்.

காய்கறி பயிரில் அதிக மகசூல் பெற விதை பரிசோதனை அவசியம்

காய்கறி பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, உத்தரமேரூர், மதுராந்தகம், பவுஞ்சூர், திருக்கமுகுன்றம் வட்டங்களில் காய்கறிகள் பெருமளவில் பயிரிடப்படுகிறது. பருவ மழை குறைந்துள்ளதால் நிகழாண்டு காய்கறி சாகுபடியை தேர்ந்தெடுப்பது நல்ல பலனைத் தரும்.

அந்த வகையில் வெண்டை, கத்திரி, புடலங்காய், அவரை, பூசணி, மிளகாய் சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம். தொடர் வருமானமும் ஈட்டலாம். தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்களை பயன்படுத்தும்போது முளைப்புத் திறன் இருப்பது அவசியம். எனவே, காய்கறி விதை விற்பனையாளர்கள், விவசாயிகள் தங்களிடமுள்ள விதை மாதிரிகளை விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம்,

காஞ்சிபுரம் என்ற முகவரில் ரூ. 30 செலுத்தி பரிசோதனை செய்து முடிவுகளை பெற்ற பின்னர் சாகுபடி செய்து பயன்பெறலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பருத்தியை சிறு அளவுகளில் விற்க வேண்டும்: மத்திய ஜவுளி அமைச்சகத்துக்கு சைமா கோரிக்கை

இந்திய பருத்தி கழகம் பருத்தியை மொத்தமாக விற்பனை செய்வதால் சிறிய, நடுத்தர பஞ்சாலைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே பருத்தியை சிறு அளவுகளில் விற்பனை செய்ய பருத்தி கழகத்துக்கு அறிவுரை வழங்கும்படி, மத்திய ஜவுளி அமைச்சகத்தை சைமா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவிலும் உலக அளவிலும் பஞ்சின் விலை சரிந்துள்ள நிலையில், பஞ்சுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் மத்திய ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிர மாநில விவசாயிகளிடம் இருந்து இந்திய பருத்தி கழகம் தரமான பஞ்சை கொள்முதல் செய்துள்ளது. இந்த பஞ்சு பெரும்பாலான ஆலைகளுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் பருத்தி கழகம் ஆன்லைன் மூலம் 2 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான பேல்களை மட்டுமே விற்பனை செய்கிறது. இவ்வளவு அதிகமான பஞ்சை சிறு, நடுத்தர ஆலைகளால் வாங்க முடியாது. கடந்த ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரையிலும் பருத்தி கழகம் வினியோகம் செய்த 10.21 லட்சம் பஞ்சு பேல்களில் 20 ஆயிரம் பேல்கள் மட்டுமே 62 சிறு லாட்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 3,100 பஞ்சாலைகளில் 1,325 பஞ்சாலைகள் சிறு, குறு பிரிவைச் சேர்ந்தவை. மீதமுள்ள ஆலைகளின் சராசரி கதிர்களும் சுமார் 25 ஆயிரமாகவே இருப்பதால் இவைகளும் நடுத்தர ஆலைகளே.

சுமார் 25 ஆயிரம் கதிர்கள் கொண்ட ஒரு பஞ்சாலைக்கே நாளொன்றுக்கு 75 பேல்கள் மட்டுமே பஞ்சு தேவைப்படுகிறது. பருத்தி கழகம் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேல்கள் ஒரு லாட்டை ஆன்லைன் வர்த்தகத்தில்

ஏலத்தில் விடுவதால் கடந்த ஒரு வாரமாக பன்னாட்டு பருத்தி வியாபாரிகளே பஞ்சை வாங்கி வருகின்றனர். எனவே சிறு, குறு பஞ்சாலைகளின் நலனை கருத்தில் கொண்டு பருத்தி கழகம் 500 பேல்களுக்கு கீழ் விற்க முன் வர வேண்டும்.

பஞ்சு கிடைக்காத நிலையில் சிறு, நடுத்தர பஞ்சாலைகள் கண்டி (355 கிலோ) ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரையிலும் அதிக பிரீமியம் கொடுத்து பஞ்சு வியாபாரிகளிடம் வாங்க வேண்டியுள்ளது. எனவே பருத்தி கழகம் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேல்களை சிறிய லாட்டுகளில் அதாவது 100 பேல்களாக ஒவ்வொரு மையத்தில் விற்பனை செய்ய வேண்டும். இது குறித்து இந்திய பருத்தி கழகத்துக்கு அறிவுரை வழங்கும்படி, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளது.

கடந்த 2008-09 ஆம் ஆண்டுகளில் இதேபோல் குறைந்தபட்ச விலைக்கு வாங்கிய பஞ்சை, பருத்தி கழகம் வியாபாரிகளுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது. மேலும் 6 மாதம் வரை வட்டியில்லா கடன் சலுகையும் அளித்தது. ஆனால் இந்த சலுகைகளை பெற்றுக் கொண்ட வியாபாரிகள், கண்டி ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை விலையை உயர்த்தி பஞ்சாலைகளுக்கு விற்பனை செய்தனர்.

இதனால் ஒரு சில வியாபாரிகள் மட்டுமே பெருத்த லாபத்தையும், நூற்றுக்கணக்கான பஞ்சாலைகள் நஷ்டத்தையும் அடைந்தன. அதேபோன்ற நிலை மீண்டும் உருவாகாமல், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் சைமா தலைவர் டி.ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கலந்தாய்வுக் கூட்டம்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள், வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு, ஈரோடு வேளாண் துணை இயக்குநர் ராம.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஈரோடு விற்பனைக் குழு செயலாளர் முருகானந்தம், கோவை வேளாண் உதவி இயக்குநர் சாத்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தரமான பொருள்கள், தகுதியான விலை குறித்து விவாதிக்கப்பட்டது. மூலனூர் வட்டாரத்தில் 3,500 ஏக்கர் பரப்பளவில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்யப்படுகின்றன. நீண்ட காலப் பயிரான இதன் விலை சந்தையில் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.600 ஆக இருந்த கண்வலி கிழங்கு தற்போது ரூ. 1,150-ஆக விற்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விதைகளை இருப்பு வைத்து கூடுதல் விலையை உறுதி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலனூர் விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன், வேளாண் அலுவலர் மணிவேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் ரூ. 87 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 87 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 2,781 மூட்டைகளில் 1,38,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 64-க்கும், அதிகபட்சமாக ரூ. 67.15-க்கும் விற்பனையானது.

இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 45.45-க்கும், அதிகபட்சமாக ரூ. 62.15-க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 87 லட்சத்துக்கு ஏலம் மூலமாக விற்பனையானது என சங்கத் தலைவர் அருள்ஜோதி கே.செல்வராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தை பசுமை மாநிலமாக்க அதிக மரக்கன்றுகள் நடவேண்டும்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேண்டுகோள்

தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றும் வகையில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளும், பொதுமக்களும் முன்வர வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட திட்டக்குழுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 40 ஆண்டு கால வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்றுள்ளன. கல்வித் துறையில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி, கால்நடை பராமரிப்புத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளன.

வேளாண் துறை மூலமாக உதவி வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை சந்திக்கும் திட்டம் குறித்த தகவல்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் துறை மூலமாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வனப்பகுதி 33 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. வனத் துறையினர் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். பொதுநல இயக்கங்களின் உதவியுடன் நடப்பட்ட மரக்கன்றுகளை பாதுகாக்க வேண்டும். தமிழக முதல்வரின் தொலைநோக்குத் திட்டமான தமிழகத்தை பசுமை மாநிலமாக்கும் திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பராமரிக்க வேண்டும். தமிழகத்தை பசுமை மாநிலமாக்க அதிக மரக்கன்றுகளை நடவேண்டும். மரக்கன்றுகள் நடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மக்களவை உறுப்பினர்கள் எஸ்.செல்வக்குமார சின்னையன் (ஈரோடு), வி.சத்தியபாமா (திருப்பூர்), சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமி, மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

இயந்திரம் மூலம் நெல் நாற்று நடவுப் பணி

இயந்திரம் மூலம் நெல் நாற்று நடவுப் பணியை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ், புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குண்டலப்பட்டி கிராமத்தில், வேளாண் துறை சார்பில் இயந்திரம் மூலம் நெல் நாற்று நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம்

கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டம் அடிப்படையிலேயே தோட்டக்கலைப் பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படும் மாவட்டமாக இருந்தாலும், நெற்பயிர் சுமார் 23 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகையினை கருத்தில் கொண்டு, உணவு தானியப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது.

தற்போது விவசாயத்துக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், இயந்திரம் மூலம் நடவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, ஹெக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மாவட்டத்தில், 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இயந்திரம் மூலம் நெல் நாற்று நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் நடவு இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் சாகுபடி செய்ய செலவு குறைவதுடன், வேலை ஆள்கள் பற்றாக்குறையினை போக்கி சரியான இடைவெளி, வரிசை நடவு, கூடுதல் மகசூல் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. நெல் நடவு இயந்திரத்தின் முழு விலை ரூ.2.50 லட்சம் ஆகும். பெண்கள், ஆதிதிராவிடர், மலைவாழ் பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மானியம் ரூ.94 ஆயிரமும், பெரு விவசாயிகளுக்கு மானியம் ரூ.75 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இதில், வேளாண் இணை இயக்குநர் சபாநடேசன், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் தமிழ்செல்வன், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் ராமகவுண்டர், விவசாயிகள் ராஜா, வேலு, பெருமா, மகாராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

3 மாவட்ட வேளாண் அலுவலர்களுடன் ஆலோசனை

குறுவை தொகுப்பு உதவித் திட்டம் விநியோகத் திட்டப்பணிகளை வரும் 25-ஆம் தேதிக்குள், தொய்வில்லாமல் முடிக்க வேண்டும் என்றார் தமிழக வேளாண் துறை இயக்குநர் மு. ராஜேந்திரன்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்துவது குறித்து, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் ஆகிய 3 மாவட்ட வேளாண் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களுடன், தமிழக வேளாண் துறை இயக்குநர் மு. ராஜேந்திரன் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வேளாண்மைத் துறை இயக்குநர் பேசியது:

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 40 ஆயிரம் ஏக்கர் குறுவை தொகுப்பு உதவித் திட்டத்திற்கு இலக்கு அளிக்கப்பட்டு, இதுவரை 6,694 ஏக்கரில் விலையில்லா நடவு இயந்திரம் மூலம் நடவுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 33,306 ஏக்கரில் வரும் 25-ஆம் தேதிக்குள் இயந்திர நடவுப்பணி முடிக்கப்படும். உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டக் கலவை பயன்படுத்தினால், ரூ. 315 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் விலையில்லா நடவு இயந்திரம் மூலம் 770 ஏக்கரில் நடவு செய்ய இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 41 ஏக்கர் நடவுப்பணி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் விலையில்லா ஜிப்சம் விநியோகத்தில் 1,500 ஏக்கர் இலக்கு அளிக்கப்பட்டதில், பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நடவு இயந்திரம் மூலம் 1,500 ஏக்கர் நடவு பரப்பு இலக்கு அளிக்கப்பட்டதில், இதுவரை 152 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,348 ஏக்கர் இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். குறுவை தொகுப்பு உதவித் திட்டம் 2015-

க்கான விநியோகம் திட்டப்பணிகள் அனைத்தையும் வரும் 25-ஆம் தேதிக்குள் எவ்வித தொய்வும் இல்லாமல் முடிக்க வேண்டும் என்றார் வேளாண் துறை இயக்குநர். கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர்கள், வேளாண் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளர், வேளாண் துறை துணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்டா பகுதியில் இலவச இயந்திர நடவு: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

சிதம்பரம் அருகே நக்கரவந்தன்குடி கிராமத்தில் காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி தொகுப்பு உதவித் திட்டத்தின் கீழ் இலவச இயந்திர நடவினை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் புதன்கிழமை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2-ம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கவும், காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி செய்திடும் விவசாயிகளை ஊக்கப்படுத்திடவும் குறுவை சாகுபடி சிறப்பு உதவித் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் காவிரி டெல்டா கடைமடை பகுதியான கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி அதிக பரப்பளவில் நெல் சாகுபடி முறையினை பின்பற்றி, பாய் நாற்றங்கால் நெல் நாற்றினை நடவு இயந்திரம் மூலம் எவ்வித கட்டணமின்றி நடவு செய்து தரப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மகசூலை அதிகரிக்க முடியும் என அரசு கருதுகிறது.

இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் சிதம்பரம் அருகே நக்கரவந்தன்குடி கிராமத்தில் நடவு இயந்திரம் மூலம் நாற்று நட்டு புதன்கிழமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் க.இளங்கோ, உதவி செயற்பொறியாளர் கே.ராதாகிருஷ்ணன், பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ்,

வேளாண் துணை இயக்குநர் பி.வசந்த், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன், விவசாயிகள் சந்தோசம், குலசேகர், மக்கள்-தொடர்பு அதிகாரி லிங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் இதேபோன்று குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதால், 5 ஆயிரம் ஹெக்டேர் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டது. இந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 10 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர வாய்ப்பு ஏற்பட்டது. குறுவை சாகுபடி சிறப்பு உதவித் திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதிகளான பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளில் குறுவை சாகுபடி பரப்பளவை சராசரியாக 20 ஆயிரம் ஏக்கரிலிருந்து 39 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை 35,500 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் டெல்டா பகுதிகளில் தொடர்ந்து 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

குறுவை சாகுபடியின் மகசூலை உயர்த்தும் வகையில், நெல் நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்கள் ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு ரூ.310 வீதம் விவசாயிகளுக்கு தொகை வழங்கப்படுகிறது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.66.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4,147 விவசாயிகளுக்கு ரூ.66.14 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 8,500 ஏக்கர் பரப்புக்கு ரூ.26.49 லட்சம் அரசிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட டெல்டா பகுதியில் 4,350 ஏக்கர் நடவு செய்திட ஏதுவாக வேளாண் பொறியியல்

துறை மூலம் இத்திட்டத்தை செயல்படுத்திட ரூ.108.7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் கூறினார்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் மா செடி

விவசாயிகளுக்கு மானிய விலையில் மா செடி வழங்கப்படவுள்ளதாக தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் (பொ) பொ.மணிமொழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் 2015-16ஆம் நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ், மா அடர் நடவு செய்வதன் மூலம் புதிய பரப்பு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் பரப்பில் நடவு செய்வதற்காக 400 மா ஒட்டுச்செடிகள் அரசு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன் மொத்த மதிப்பான ரூ.14,400-ல் ரூ.9,840-ஐ அரசு மானியமாக வழங்குகிறது. நெய்வேலியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நீலம், பெங்களூரா, அல்போன்சா, காலப்பாடு, இமாம்பசந்த் ஆகிய மா ஒட்டு ரகங்கள் இருப்பில் உள்ளன.

எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை உரிய ஆவணங்களுடன் தொடர்புக்கொள்ள வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தீனமலர்

இன்றைய வேளாண் செய்திகள்

உணவு பொருள் பாதுகாப்பு பார்லி., குழு ஆலோசனை

புதுடில்லி: உணவுப் பொருட்களின் தரம் குறித்து, பார்லிமென்ட் நிலைக்குழு, நாளை டில்லியில் ஆலோசனை நடத்தவுள்ளது.

'நெஸ்லே' நிறுவனத் தின் தயாரிப்பான, மேகி நூடுல்சில், காரீயம் மற்றும் ரசாயன உப்பு ஆகியவை அதிகம் கலந்திருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேகி நூடுல்ஸ் விற்பனைக்கும், தயாரிப்புக்கும், மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், உணவுப் பொருள் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, நாளை டில்லியில் ஆலோசனை நடத்தவுள்ளது. இதில், பாக்கெட் உணவுப் பொருட்களின் தரம் குறித்து விரிவான விவாதம் நடக்கவுள்ளது. சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள், உணவுப் பொருள் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகளை தாக்கல் செய்ய உள்ளனர்.

வீராணம் ஏரி திறக்கப்படுமா: கடலூர் விவசாயிகள் ஏக்கம்

குறுவை சாகுபடி பாசனத்திற்கு வீராணம் ஏரி திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன், கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது: டெல்டா மாவட்டங்களுக்கு, குறுவை சாகுபடி திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதை, கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளிலும் செயல்படுத்த

வேண்டும். வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு, தண்ணீரை திறக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்தால், சென்னையின் குடிநீர் தேவைக்கு மட்டுமின்றி, கடலூர் டெல்டா பகுதிகளின் குறுவை பாசன தேவையும் பூர்த்தியாகும். இங்கு, 60 ஆயிரம் ஏக்கருக்கு மேல், குறுவை சாகுபடி நடக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

வீராணம் ஏரி விவரம் கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகள் - சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள்.

பாசன வசதி பெறும் நிலங்கள் - 1.05 லட்சம் ஏக்கர்.

குறுவை சாகுபடி துவக்கம் - 30 லட்சம் ஏக்கர்.

வீராணம் ஏரி நீர் இருப்பு - 00.90 டி.எம்.சி.,

சென்னை சப்ளை - வினாடிக்கு, 69 கன அடி.

கட்டுப்படாத 'மஞ்சள் தேமல்' சிறுமலை சவ் சவ்வுக்கு ஆபத்து

திண்டுக்கல்: சிறுமலையில் பழையூர், புதுார், தென்மலை பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் சவ் சவ் சாகுபடி செய்யப்பட்டது. சிறுமலையில் மூலிகை மிகுந்திருப்பதால் இங்கு விளையும் சவ் சவ்விற்கு தனி மவுசு உண்டு. ஒரு ஏக்கரில் 4,500 கிலோ காய்கள் கிடைத்தன. சமீபகாலமாக சவ் சவ்வில் 'மஞ்சள் தேமல்' நோய் பரவியுள்ளது. இந்நோயை கட்டுப்படுத்த முடியாததால் மகசூல் ஏக்கருக்கு 900 கிலோவாக குறைந்துள்ளது. விவசாயிகள் சவ் சவ் விவசாயத்தை கைவிட்டு வருவதால் சாகுபடி பரப்பு 500 ஏக்கராக குறைந்துள்ளது. தென்மலை ஊரடி விவசாயி கே.ராஜா கூறியதாவது: ஏக்கரில் சவ் சவ்

சாகுபடிக்கு ரூ.50 ஆயிரம் செலவாகிறது. நோய் தாக்குதலால் 20 சிப்பம் (45 கிலோ) காய்களே கிடைக்கின்றன. ஒரு சிப்பம் ரூ.500 முதல் ரூ.300 வரை விற்கிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கூட

கிடைக்கவில்லை. தோட்டக்கலை அதிகாரிகளும் நோயை கட்டுப்படுத்த முடியாது என, கைவிரித்துவிட்டனர். இதனால் மிளகு, காபி போன்ற நிரந்தர பயிர்களுக்கு மாறி வருகிறோம், என்றார்.

காந்திகிராம வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் ஷாகின்தாஜ் கூறுகையில், “மஞ்சள் தேமல் நோய் விதையில் இருந்து பரவுகிறது. நோய் பரவியபிறகு கட்டுப்படுத்த முடியாது. நோய் தாக்காத புதிய விதைகளை பயன்படுத்த வேண்டும்,” என்றார்.

காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்து பிரச்சனை சமைத்த உணவுகளை ஆய்வு செய்ய முடிவு

கம்பம்: தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் காய்கறிகளில் அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாக கூறி வருகிறது கேரள அரசு. தற்போது சமைக்கப்பட்ட காய்கறிகளை ஆய்வுக்குட்படுத்த கேரள விவசாய பல்கலை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் இருப்பதாகவும், அது உடல்நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் என்று கேரள அரசு கூறி வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், சில நாட்களாக ஓய்ந்திருந்த இந்த பிரச்சனையை கேரள மாநிலம் மீண்டும் கிளப்பியுள்ளது. அதாவது சமைக்கப்பட்ட காய்கறிகளை அவியல், சாம்பார் போன்றவற்றை ஆய்விற்கு உட்படுத்த போவதாக அறிவித்து உள்ளது. கேரள விவசாய பல்கலை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பிரத்யேக ஆய்வகத்தில் ரெகுலராக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.கேரள விவசாய பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் கூறுகையில், “காய்கறிகள் சமைக்கப்பட்ட பிறகு சில வகை பூச்சி கொல்லி மருந்துகள், குறிப்பிட்ட வெப்பத்தில் வெளியேறி விடும். சில மருந்துகளின் தாக்கம் அதிகரிக்கும்,” என்றார்.இந்த ஆய்வுகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள முதன்மை ஆய்வக அலுவலரும், பேராசிரியருமான

பிஜூ தாமஸ் மேத்யூ கூறுகையில், “முதற்கட்ட ஆய்வில் 85 முதல் 90 சதவீத பூச்சிகொல்லி மருந்தின் தாக்கம் சமைக்கப்படும் போது குறைகிறது. ஆனால் வெங்காயத்தில் மட்டும் குறையவில்லை,” என்றார்.

நுண்ணீர் பாசன திட்டத்தில் நூறு சதவீத மானியம்

மதுரை: தேசிய நுண்ணீர் பாசன திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் நூறு சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கலாம்.

மதுரை கிழக்கு தோட்டக்கலை இயக்குனர் தேன்மொழி கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் அடர் நடவு மா, கொய்யா, பப்பாளி புதிய பரப்பு, மல்லிகை சாகுபடி, வீரிய ஒட்டு காய்கறி சாகுபடி, பசுமைக்குடில் அமைத்தல் போன்றவை மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளன. பெருநகர காய்கறி அபிவிருத்தி திட்டத்தில் 40 சதவீத மானியத்தில் குளிப்பதன சாதனம் பொருத்தப்பட்ட வண்டி, காய்கறி சில்லரை விற்பனை அங்காடி, காய்கறி சேகரிப்பு மையம் திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் தோட்டக் கலை பண்ணையம் அமைக்க, பசுந்தாள் உரம் பயிரிட, மண்புழு உர படுக்கை அமைக்க, மண்புழு உரக் கூடாரம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலஆவண சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு நகலுடன் அணுகலாம் என்றார்.

மண் மாதிரிகளை சேகரிக்க இம்மாதம் வரை கெடு

வாலாஜாபாத்: இம்மாதம் இறுதிக்குள், வேளாண் உதவி அலுவலர்கள் 4,000 மண் மாதிரிகளை சேகரித்து கொடுக்க வேண்டும் என, மாவட்ட வேளாண் துறை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டு 10 ஆயிரம் மண் மாதிரிகளை, வேளாண் உதவி அலுவலர்கள் சேகரித்து அளிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, கடந்த மாதம் வரையில், மாவட்டம் முழுவதும், 6,000 மண் மாதிரிகளை, வேளாண் துறை உதவி அலுவலர்கள் சேகரித்து உள்ளனர். நிலுவையில் இருக்கும் ௪,000 மண் மாதிரிகளை இம்மாத இறுதிக்குள் சேகரித்து முடிக்க, அந்தந்த வேளாண் உதவி அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என, வேளாண் உதவி இயக்குனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

அடுத்த தலைமுறைக்கு இயற்கை விவசாயம் அவசியம்

ஊட்டி:'அடுத்த தலைமுறைக்கு, இயற்கை விவசாயத்தை விட்டுச் செல்ல வேண்டும்' என, அறிவுரை வழங்கப்பட்டது. ஊட்டி அருகேயுள்ள, நஞ்சநாடு ஊராட்சி கப்பத்தொரை கக்கஞ்சி காலனி சமுதாய கூடத்தில், ஊட்டி 'யுனைடெட் பீப்புள் சோசியல் சர்வீஸ்' சார்பில், நஞ்சில்லா உணவு உற்பத்தி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அமைப்பின் நிறுவனர் ஆறுமுகம் வரவேற்றார். இதில், நீலகிரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வீரமணி பேசுகையில், "விவசாய நிலங்களில், ரசாயன உரங்களின் பயன்பாட்டை மெல்ல, மெல்ல குறைத்து, இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்; வருங்கால தலைமுறைக்கு, இயற்கை விவசாயத்தை விட்டுச் செல்ல வேண்டும்," என்றார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் செல்வராஜ் பேசுகையில், "நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

திருச்சி 'ஈசோ' நிறுவனர் சின்னதுரை பேசுகையில், "இயற்கை உணவுப் பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது," என்றார்.

நிகழ்ச்சியில், நஞ்சநாடு வேளாண்மை உதவி அலுவலர் பரமசிவம், நஞ்சநாடு ஊராட்சி தலைவர் குப்புசாமி, ஊர் தலைவர் ஜானகி ராமன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர். அமைப்பின் விவசாய குழு பிரதிநிதி ஈஸ்வரி நன்றி கூறினார்.

புதிய காபி ரகங்கள் ஆய்வு துணை இயக்குனர் தகவல்

தாண்டிக்குடி: தாண்டிக்குடி கீழ் பழநி மலைப் பகுதியில் "அராபிகா' வகையில் மூன்று புதிய "காபி'ரகங்கள், ஆய்வு செய்யப்பட்டு வருவதாக துணை இயக்குனர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: பெங்களூரு மத்திய காபி ஆராய்ச்சி நிலையத்தில், "அராபிகா'வில் புதிய தொழில்நுட்பத்தில் மூன்று புதிய ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அங்குள்ள ஆராய்ச்சி நிலையத்தில் பராமரிக்கப்பட்டு நல்ல பலனளித்துள்ளது. இவற்றை தோட்டத்தில் வளர்த்து ஆய்வு செய்யும் நோக்கில் விவசாயிகளுக்கு விதை வழங்கப்பட்டுள்ளது.

தாண்டிக்குடி ஆராய்ச்சி நிலையத்திற்குட்பட்ட பகுதி, ஏற்காடு பகுதியில் விவசாயிகளுக்கு விதை மற்றும் ஆலோசனை வழங்கியுள்ளோம். இவற்றின் வளரும் தன்மை, காய்க்கும் திறன், நோய் தாக்குதல் ஆகியவற்றை மூன்று ஆண்டுகளில் விவசாய தோட்டங்களில் ஆய்வு செய்து பின் மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் தற்போதைய நடவு முறையில் மாறுதலை ஏற்படுத்தவும், இயந்திர பயன்பாட்டிற்கு ஏதுவாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். காபி செடிகள் அமைக்க பிளான்டிங் டிசைன், காபிக்கு மத்தியில் ஊடுபயிர் அமைத்து பராமரிக்கும் முறை குறித்து ஆய்வுகள் நடக்கின்றன. ஆராய்ச்சி நிலையத்தை விவசாயிகள் அணுக தயங்குவதாக கூறுகின்றனர். இதை தவிர்க்க சிறுவிவசாயிகளுக்கு காபி தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

காய்கறி சாகுபடியில் இயற்கை உரம் பயன்படுத்த ஆலோசனை

சிவகங்கை:"மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் சாகுபடியில் ரசாயன உரங்கள் தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்தவேண்டும்," என சிவகங்கை தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) கல்யாண சுந்தரம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: காய்கறி, பழங்கள் உற்பத்தியில் ரசாயன உரம் தவிர்த்து இயற்கை உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்த பல வழிகள் உண்டு. மக்கிய தொழு உரம், மண்புழு உரம் போன்றவை உற்பத்தியை அதிகரிக்கும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்தை இயற்கையிலேயே தரும். காய்கறி விதை விதைக்கும் முன், "டிரைகோடெர்மா விரிடி' போன்ற உயிர் பயிர் பாதுகாப்பு மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்தால், நாற்றாங்கால் நிலையிலேயே ஏற்படும் நோய் தாக்குதலின்றி தரமான நாற்றுகளை பெற்று நடவு செய்யலாம். பஞ்சகாவ்யா போன்ற திரவநிலை உரத்தை தெளிப்பதின் மூலம் பயிர் வளர்ச்சி அதிகரித்து, பூக்கும் தன்மை பெருகும். வேப்பம் புண்ணாக்கு கரைசல், வேப்பம் எண்ணெய், வேப்பங்கொட்டை சாறு போன்று வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மருந்தையும் பயன்படுத்தலாம். காய்கறி சாகுபடியில் ரசாயன உரம் தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்த அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலரை அணுகலாம், என்றார்.

எதிர்பார்ப்பு ! : தண்ணீரை சேமித்து வைக்கும் சுக்குநாரி மரங்களை வளர்க்க... : வனத்துறைக்கு இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

உத்தமபாளையம்: தண்ணீரை சேமித்து வைக்கும் குணம் கொண்ட அபூர்வ ரக மரங்களான சுக்குநாரி மற்றும் மிளகுநாரி நடவு செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகமலையில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் மலையின் சரிவுகளில் இயற்கையாக வளர்ந்திருந்த மேகமலைக்கே உரித்தான சுக்குநாரி மற்றும் மிளகுநாரி மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: மேகமலை மரங்கள் வெட்டிய சம்பவத்தில் வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு சரி நடவடிக்கை நின்றுவிட்டது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் வெட்டப்பட்ட அபூர்வ ரக மரங்களான சுக்குநாரி மற்றும் மிளகுநாரி மரங்களை மீண்டும் நடவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த வகை மரங்கள் குன்றுகளில் சரிவான பகுதிகளில் தானாக வளரும். மழைகாலங்களில் தண்ணீரை தனது வேர்களின் உதவியோடு சேமித்து பூமிக்குள் வைக்கும். கோடை காலங்களில் தான் சேமித்து வைத்துள்ள தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும். இதனால் அந்த பகுதி முழுவதும் வறட்சி ஏற்படாது. இந்த வகை மரங்கள் இருக்கும் பகுதி எப்போதும் பசுமையாக இருக்கும். இந்த வகை மரங்களை வெட்டுவதற்கு கடுமையான தண்டனை விதிக்க உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் இங்கு நூற்றுக்கணக்கான சுக்குநாரி மிளகுநாரி மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட பகுதிகளிலும், இல்லாத பகுதிகளிலும் இந்த வகை மரங்களை நடவு செய்து வளர்க்க முடியுமா என்று வனஆராய்ச்சி நிறுவனங்களிடம் கேட்க வேண்டும். அவ்வாறு வளர்க்க முடியும் என்கிறபட்சத்தில் வனத்துறையினர் மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்படாமல் மீதமுள்ள மரங்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என்றனர்.

வெற்றிலை சாகுபடி பரப்பை அதிகரிக்க வலியுறுத்தல்

கம்பம்: வெற்றிலை சாகுபடி பரப்பு குறைந்து வருவதையடுத்து சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடி பரப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சின்னமனூர், கம்பம், சீலையம்பட்டி, வடுகப்பட்டி, சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, பெரியகுளம், வத்தலக்குண்டு, ஜெயமங்கலம், மேல்மங்கலம், நிலக்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களில் வெற்றிலை அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது.

வெற்றிலையை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த முடியாதது, தண்ணீர் பிரச்சனை, விலை இல்லாமல் போவது போன்ற பல்வேறு காரணங்களால் வெற்றிலை சாகுபடி பரப்பு குறையத் துவங்கியுள்ளது. வெற்றிலை சாகுபடியாளர்கள் கூறியதாவது: வெற்றிலை சாகுபடி பரப்பை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை முன்வர வேண்டும். மானியங்கள், கட்டுபடியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள் பற்றி எடுத்துக் கூற வேண்டும். பீடாவிற்கு தேவைப்படும் பெரிய ரக வெற்றிலை சாகுபடிக்கு உதவவேண்டும். இதுமாதிரி நடவடிக்கைகள் எடுத்தால், வெற்றிலை சாகுபடி பரப்பு குறையாமல், அதிகரிக்கத் துவங்கும், என்றனர்.

"மண் வள அட்டை" திட்டத்தில் மாவட்டத்தில் 10 ஆயிரம் மண் மாதிரிகள் சேகரிப்பு

தேனி: மாவட்டத்தில் 10 ஆயிரம் மண் மாதிரிகளில் ஆய்வு நடத்தி மண் வள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த தேனி மாவட்டத்தில் 1, 11, 825 எக்டேரில் சாகுபடி நடக்கிறது. இதில்

58,365 எக்டேர் நிலங்களுக்கு ஆறுகள், வாய்க்கால், அணைகள் மூலம் நீர் பெறும் உறுதி செய்யப்பட்ட பாசன பகுதியாகும். 53,460 எக்டேர் மானாவரி நிலங்களாக உள்ளது. நிலத்தில் சாகுபடிக்கு முன் மண் மாதிரிகள் சேகரித்து, மண்ணில் குறைந்துள்ள சத்துக்களுக்கு ஏற்ப உரங்கள் இட்டு மகசூல் அதிகரிக்கலாம்.

தற்போது "மிஷன் ஆன் சாயில் ஹெல்த் கார்டு ஸ்கீம்' எனும் புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மண், நீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை மண் வள அட்டையில் குறிப்பிட்டு விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத் திட்டத்தில் வேளாண் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட விளை நிலங்களுக்கு சென்று மண் மாதிரி சேகரித்து மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பவேண்டும். நன்செய் நிலமாக இருந்தால் 2.5 எக்டேருக்கு ஒரு மாதிரியும், மானாவாரி நிலமாக இருந்தால் 10 எக்டேருக்கு ஒரு மண் மாதிரி வீதம் சேகரித்து அனுப்பப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 10 ஆயிரம் மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 9,250 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் மண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனையில் நிலத்தின் உப்பு, கார அமில தன்மை பற்றிய விபரங்கள் மண் வள அட்டையில் குறிப்பிடப்படும். நிலத்தில் உப்பு தன்மை 0.1 மில்லி மோளா அளவிலும், அமில கார தன்மை 6.2 முதல் 8.5 வரை பி.எச்., அளவில் இருக்கவேண்டும். மண் ஆய்வு முடிவுகள் ஏற்ப இயற்கை, செயற்கை உரபரிந்துரை வழங்குவார்கள். மண் பரிசோதனையை தொடர்ந்து நீர் பரிசோதனை செய்ய உள்ளதாக உதவி இயக்குனர் மகேந்திரன், வேளாண் அலுவலர் பூங்கோதை தெரிவித்தனர்.

உத்தமபாளையம் வாரச்சந்தை துவக்கக்காய்கறிகள் வாங்க மக்கள் ஆர்வம்

உத்தமபாளையம்:உத்தமபாளையத்தில் நேற்று மாலை வாரச்சந்தை துவங்கியது. சந்தையில் காய்கறி வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்தனர்.உத்தமபாளையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பின் ரோட்டின் மேற்கு பகுதியில் வாரச்சந்தை துவங்கியது. கோம்பை, தேவாரம் மற்றும் சின்னமனூரை சேர்ந்த 42 வியாபாரிகள் கடைகள் அமைத்தனர். பெரும்பாலும் காய்கறி, ஒரு சிலர் பலசரக்கு கடைகள் அமைத்தனர். துவக்கத்தில் கூட்டம் குறைவாக இருந்து மாலை 3 மணிக்கு பின் பெண்கள் கூட்டம் அலைமோதியது. காய்கறிகள் வாங்க ஆர்வம் காட்டினர். முதல்நாளில் 5 டன் காய்கறி விற்பனையானதாக காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். எதிர்பார்த்ததைவிட நல்ல முறையில் வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் ரோட்டின் ஓரத்தில் சந்தை நடத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு இடமும் இல்லை. எனவே சந்தை நடத்துவதற்குரிய வசதிகளை செய்து தர பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த துவக்க விழாவில் பேரூராட்சி அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

நொய்யல் காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை



நொய்யல் காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சாயக்கழிவு நீர் வந்து கொண்டிருக்கிறது. சாயக்கழிவை ஆற்றில் கலக்க விடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை கடைப்பிடிக்க உத்தரவிட்டும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் தொடர்ந்து ஆற்றில் சாயக்கழிவு நீர் திறந்து விடப்படுகிறது.

தொடர்ந்து நொய்யல் காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இதனை தடுக்க கோரி அந்த பகுதி விவசாயிகள், பொது மக்கள் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் அவர்கள்

கூறியிருப்பதாவது:-

தடுக்க

வேண்டும்

காவிரியும், நொய்யல் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் இருந்து, 3 கிலோ மீட்டர் தூரத்தில் வேட்டமங்கலம், புங்கோடை, காளிப்பாளையம் ஆகிய பகுதிகள் உள்ளது. இங்கு சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் நொய்யல் ஆற்றில் இருந்து பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் தற்போது நொய்யல் ஆற்று நீரில் சாயக்கழிவு நீர் கலந்து செல்கிறது. இதனால் விவசாய நிலங்கள் சாயக்கழிவால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் நொய்யல் ஆற்றின் அருகில் உள்ள கிணறுகளில் சாயக்கழிவு நீர் சேர்வதால் குடிநீரும் மாசுபட்டுள்ளது.

எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சூரிய காந்தி சாகுபடி அமோகம் குவிண்டால் ரூ.3,500-க்கு விற்பனை



மசினகுடி அருகே உள்ள கர்நாடக மாநில எல்லை பகுதி கிராமங்களில் சூரியகாந்தி சாகுபடி அமோகமாக உள்ளது. குவிண்டால் ரூ.3,500-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூரியகாந்தி நீலகிரி மாவட்டம் மசினகுடியை ஒட்டியுள்ள கர்நாடக மாநில எல்லைப்பகுதி கிராமங்களான பண்டிப்பூர், ஜக்கல்லி மங்களம், அங்களா, குண்டல்பேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

இங்குள்ள விவசாயிகள் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பண்ப்பயிர்களை அதிகளவு பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு லாபம் தரும் சூரியகாந்தி, கம்பு மற்றும் சோளம் உள்ளிட்ட பயிர்களும் பயிரிட தொடங்கி உள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது. 90-வது நாளில் அறுவடை

தற்போது மேற்கண்ட பகுதிகளில் சூரியகாந்தி மற்றும் சோளம் பயிரிட ஏற்ற காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக சூரியகாந்தியை பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சூரியகாந்தியானது பயிரிடப்பட்ட 60-வது நாளில் செடியில் இருந்து பூக்கள் பூக்க தொடங்கும். இதனை 90-வது நாளில் அறுவடை செய்து கொள்ளலாம். மேலும் இதற்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் பராமரிப்பு செலவும் மற்ற பயிர்களோடு ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

குவிண்டால் ரூ.3,500-க்கு விற்பனை தற்போது கர்நாடக மாநில பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள சூரியகாந்தி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் இந்த பகுதி மஞ்சள் நிற போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. மைசூர்- கூடலூர் சாலையின் இரு புறமும் மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்கும் இந்த

மலர்களை இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

மேலும் சூரியகாந்தி மலர்களின் அருகில் நின்று தங்களை புகைப்படமும் எடுத்து கொள்கின்றனர். இது குறித்து விவசாயி ரங்கப்பா என்பவர் கூறியதாவது:- சூரியகாந்தி 3 மாத கால பண்ப்பயிராகும். இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்து உள்ளதால் சூரியகாந்தி பயிர்கள் அமோகமாக விளைந்து உள்ளது. மேலும் இதனை பயிரிட்ட 90-வது நாளில் அறுவடை செய்து கொள்ளலாம். தற்போது சூரியகாந்தி ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்படுவதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

குறுவை தொகுப்பு திட்ட ஆய்வு கூட்டம் வேளாண்மை இயக்குனர் தலைமையில் நடந்தது



திருவாரூரில் குறுவை தொகுப்பு திட்ட ஆய்வு கூட்டம் வேளாண்மை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வு கூட்டம் தமிழக அரசு செயல்படுத்தி உள்ள குறுவை தொகுப்பு

உதவி திட்டம் தொடர்பாக திருவாரூர், நாகை, கடலூர் மாவட்ட வேளாண்மை அபிவிருத்தி துறைமுகங்களான ஆய்வு கூட்டம் திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சென்னை வேளாண்மை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கவும், மண் வளத்தை மேம்படுத்தவும் குறுவை தொகுப்பு திட்டத்தில் ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயத்துக்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி மகசூலை உயர்த்தும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளின் வயலில் கட்டணம் இன்றி எந்திரங்கள் மூலம் நாற்று நடவு பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நெல் நுண்ணூட்ட கலவை மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 315 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மண் வளத்தை மேம்படுத்த ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் ஜிப்சம் உரம் விலையில்லாமல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நிலத்தடி நீர் பாதிப்பு : வெண்ணாறு பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பு இருப்பதால் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய திட்டத்தின்படி மண்ணின் ஈரப்பதத்தை கொண்டு வேளாண்மை பொறியியல் துறை மூலமாக உழவுப் பணி செய்து தரப்பட்டு விவசாயிகள் குறுகிய கால பயறு வகை பயிர்கள், பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான தேவையான

விதைகளை வழங்க ரூ.2 கோடியே 72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். திட்ட பணிகள் முன்னதாக திருவாரூர் வக்ராநல்லூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறுவை தொகுப்பு உதவி திட்டத்தில் நடைபெறும் பணிகளை வேளாண்மை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் மதிவாணன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மயில்வா கணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பெரியகருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பொங்கலூர் தேவனம்பாளையம் அரசு விதை பண்ணையில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆய்வு



திருப்பூர் பொங்கலூர் தேவனம்பாளையம் பகுதியில் அரசு விதை பண்ணை செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது 2½ ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அறுவடை செய்யப்படும் நிலையில் உள்ள இந்த பண்ணையை கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆய்வுசெய்தார். இதைத்தொடர்ந்து 3 ஏக்கர் பரப்பளவில் அங்கு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள பசுந்தாள் பயிரையும் பார்வையிட்டார்.

மேலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நர்சரி அமைத்து மரக்கன்றுகள் பராமரித்து அனைத்து வட்டாரங்களுக்கும் வினியோகிக்கும் வகையில் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த பகுதியில் ரூ.26 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணிகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மழைக்காலங்களில் வயலில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் வகையில் கட்டப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது திருப்பூர் ஆர்.டி.ஓ.முருகேசன், வேளாண்மை இணை இயக்குனர் கனகசபை, துணை இயக்குனர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினகரன்

விவசாயிகளின் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க
மத்திய அரசு உத்தரவு



வேலூர்: மாநிலம் முழுவதும் விவசாயிகளின் அடையாள அட்டையில் ஆதார் எண்ணையும் சேர்க்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 2011ல் பண்ணை பயிர் மேலாண்மை திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அனைத்து விவசாயிகளின் பெயர், நிலத்தின் அளவு, மண்ணின் தரம், என்னென்ன பயிர்கள் விதைக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கணினியில் சேகரித்து விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள், விதைகள், செடி மற்றும் பயிர்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு, விதை, உரங்கள் மற்றும் பல இடுபொருள்களை வழங்கி, ஆன்லைன் மூலம் பில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயி பெயரை பயன்படுத்தி, மற்றவர்களும் உரம்

மற்றும் விதைகளை வாங்கி செல்கின்றனர். இதைதடுக்கும் வகையில் விவசாயிகளின் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை சேர்க்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டார விரிவாக்க மையங்களில் சென்று விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஆடி நெருங்குவதால் ஆடுகளுக்கு கிராக்கி



சென்னை: ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், நேர்த்திகடன் செலுத்தும் வகையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பதையும், கோயில்களுக்கு நேர்ந்துவிடுவதையும் பக்தர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே, இந்த மாதத்தில் ஆடு மற்றும் கோழிகளின் விலை பல ஆயிரம் ரூபாய்களை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. அப்படியும் சில பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை வாங்க அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர். காரணம், விலை குறைவு மற்றும் நோய் இல்லாமல் இருக்கும் என்பதே. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆடி

விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எனவே, நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் இப்போதே ஆடு, கோழிகளுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளனர். பலி அல்லது நேந்துவிடுவதற்கான விழாவின் போது அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்பதால் பக்தர்கள் இப்படி முன்னெச்சரிக்கையாக செயல்படுகின்றனர். ஆடுகளை பக்தர்கள், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்குவதால், அதற்கேற்ப விலையும் அதிகரிக்கும். வரும் 17ம்தேதி ஆடி மாதப்பிறப்பு என்பதால் அன்றைய தினமே பெரும்பாலான பக்தர்கள் கோயில்களில் ஆடுகளை பலியிட்டு வேண்டுகல் நிறைவேற்றுவர். இதனால் ஆடுகள் அதிகபட்சமாக ரூ.9,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதற்கு முன்பு வெறும் 4 ஆயிரம் முதல் இந்த ஆடுகள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கீழ்பவானி பாசனத்துக்கு ஆக. 15ல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

ஈரோடு, : கீழ்பவானி வாய்க்காலில் அட்டவணைப்படி ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்று முறைநீர் பாசன விவசாயிகள் சபை வலியுறுத்தி உள்ளது. கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபையின் பொதுக்குழு கூட்டம் ஈரோடு அடுத்துள்ள வெள்ளோடு கவுண்டிச்சிபாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாசன சபை தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மதகு வாய்க்கால் நிலங்களை வருவாய்த்துறை மூலம் அளந்து உறுதி செய்ய வேண்டும், பாசன சபைக்கு உட்பட்ட வாய்க்காலில் பராமரிப்பு பணிவிரைந்து முடிக்க வேண்டும், கீழ்பவானி வாய்க்காலுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதலாம் மண்டலத்திற்கு அட்டவணைப்படி தண்ணீர் திறந்துவிட அரசையும், பொதுப்பணித்துறையினரையும் கேட்டுக்கொள்வது, 2ம்

மண்டல பகுதிகளுக்கு வறட்சியை கருத்தில் கொண்டு சிறப்பு நனைப்பாக 15 நாளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

மானியம் பெற ஆதார்எண்கட்டாயம் விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை, : தமிழக வேளாண்துறை சார்பில் பசுமை புரட்சி ஏற்படுத்துவற்காகவும் நன்செய்,புன்செய் பயிர்களின் விளைச்சலை அதிகரிப்பதற்காகவும் விவசாயிகளை ஊக்குவிக்கின்ற வகையில் பல்வேறு வகையான மானியங்கள் வழங்கப்படுகின்றன. தரமானவிதைகள் நியாயமான விலையில் வேளாண்துறை,கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நெல், மக்காச்சோளம், பயிறு வகைகளான உளுந்து, தட்டப்பயிறு, பாசிப்பயிறு, சிறு தானியங்களான சோளம், கம்பு,ராகி உள்ளிட்ட நன்செய்,புன்செய் பயிர்களுக்கான விதைகள் மானிய விலையில் வேளாண்துறையால் வழங்கப்பட்டு வருகிறது.விதை மானியமாக நெல்லுக்கு கிலோ ரூ.10ம், சிறுதானியங்களான மக்காச்சோளம் கிலோ ரூ.50ம், பயிறுவகைகள் கிலோவுக்கு ரூ.25ம்,நிலக்கடலைக்கு கிலோ ரூ.15ம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. உயிர் உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

உரங்கள், விவசாய கருவிகள்,நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவையும் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதை,உரம்,விவசாயக்கருவிகள் உள்ளிட்டவற்றை பெற விவசாயிகள் பூமி இருப்பதற்கான அடையாளம் கம்ப்யூட்டர் சிட்டா அடங்கல்,பட்டா, ரேசன்கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை சமர்ப்பித்தால் போதும். சமீப காலமாக மானியம் பெற விவசாயிகள் கண்டிப்பாக மேற்கண்ட தஸ்தாவேஜுகளுடன் ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும் என வேளாண்துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். கிராமப்புறங்களில் வயது முதிர்ந்த விவசாயிகள்

பலர் அதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுப்பதில் போதிய அக்கறை காட்டவில்லை. குறிப்பாக வேலையை விட்டு நாட்கணக்கில் தாலுகா அலுவலகத்தில் அமர்ந்து போட்டோ எடுத்து கொள்ள விரும்பவில்லை. இதன் காரணமாக அவர்கள் தற்போது மானியம் பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ஆதார் கார்டு இல்லாததால் வேளாண்துறையில் விற்பனை செய்யப்படும் மானிய பொருட்களை பெற விவசாயிகளின் கூட்டம் குறைந்து வருகிறது. இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில் மானியத்துடன் கூடிய விதை, உரம், விவசாயக் கருவி பெறுவதற்கு ஆதார் எண் இருந்தால் தரச் சொல்கிறோம். ஆனால் கட்டாயமாக ஆதார் கார்டு அவசியம் எனக் கூறி மானியத்தை மறுப்பதில்லை. இருப்பினும் ஆதார் எண் பெற்ற விவசாயிகள் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என்றார்.

இயந்திர நெல் நடவு முறைக்கு மானியம் வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு

சின்னமனூர், : திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில் இயந்திர நெல் நடவு முறைக்கு மானியம் வழங்குவது குறித்து வேளாண் உதவி இயக்குனர் சந்திரசேகரன் விவசாயிகளிடம் நேரில் ஆய்வு செய்து வலியுறுத்தினார்.முல்லைப்பெரியாறு ஆற்று பாசனத்தில் சின்னமனூர் நகரம் மற்றும் வட்டாரப்பகுதிகளில் தற்போது முதல் போகத்திற்கான நடவு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சின்னமனூர் வேளாண்மை துறையினரின் வழிகாட்டுதலின் பேரில் திருந்திய நெல் சாகுபடி விவசாயத்தை விவசாயிகளிடம் ஊக்குவித்து இயந்திர நடவு முறையையும் அதிகப்படுத்தி வருகின்றனர்.

திருந்திய நெல் சாகுபடி செய்யாத 50 சதவீத விவசாயிகளிடம் சின்னமனூர் வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரசேகரன் தலைமையில்

நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளிடம் கூறியதாவது: குறைந்த செலவில் திருந்திய நெல் சாகுபடி முறையில் கடந்த 3 வருடங்களாக நல்ல மகசூல் கண்டு அதிக லாபத்தை பெற்று வருகின்றனர்.

திருந்திய சாகுபடி முறையில் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 2 கிலோ நெல் விதை போது மானது. மேட்டுப்பாத்தி முறையில் நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும். நடவு வயலை நன்றாக மேடு பள்ளம் இல்லாதவாறு சமப்படுத்த வேண்டும். 22.5 செமீ இடைவெளியில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும். இதனை நடவு இயந்திரம் மூலம் நடவு செய்வது நல்லது.

நடவு இயந்திரம் ஒரே சீராக வரிசையாக நாற்றுகளை சரியான ஆழத்தில் நடவு செய்தல் வேண்டும். நீரை அதிகம் பாய்ச்சக்கூடாது சாதாரணமாக விவசாயிகள் 10 செமீக்கு மேல் பாசன நீரை வயலில் கட்டுகின்றனர். இதனால் தூர் கட்டுவது குறையும் மாறாக 5 செ.மீ அளவிற்கும் குறைவாக நீர் கட்ட வேண்டும். வயலில் நீர் மறையும் தருணத்தில்தான் மறுமுறை நீர் பாய்ச்ச வேண்டும். இதனால் அதிகளவு தூர் உண்டாக்கி கதிர்கள் ஏற்பட்டு மசூல் கூடும்.

எனவே விவசாயிகள் திருந்திய சாகுபடி முறையிலும் இயந்திர நடவு முறையிலும் நடவு பணிகள் செய்வதற்கு முன் வர வேண்டும். அதனை ஊக்குவிக்கும் பொருட்டு வேளாண்மை துறையின் சார்பாக ரூ.3 ஆயிரம் மானியமாகவழங்கப்படுகிறது.

விவசாயிகள் வேளாண்மைதுறை அலுவலர்களை தொடர்புகொண்டு பயனடைய வேண்டும்' என்றார். அப்போது வேளாண்மை உதவி அலுவலர்கள் பாலச்சந்தர், சிவக்குமார், கணேசன் ஆகியோர் உடன் சென்றனர்.

தென்மேற்கு பருவ மழை குறைவு எதிரொலி ஆழியார் அணையிலிருந்து கேரளாவுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி, : தென்மேற்கு பருவ மழைகுறைவால், ஆழியார் அணையிலிருந்து கேரளாவுக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியர் அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் கேரள மாநில பகுதிக்கு திறக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பொழிந்த கோடை மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து ஓரளவு இருந்தது.

இதைதொடர்ந்து, கேரள மாநிலம் பாலக்காடு, கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பகுதி குடிநீர் தேவைக்கும், விவசாய பாசனத்துக்கும் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அம்மாநில பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கடந்த மாதம் துவக்கத்தில், கேரள பகுதிக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பின் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவமழைப்பொழிவால் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் தேங்க ஆரம்பித்தது. இதையடுத்து ஆழியார் அணையிலிருந்து கேரள மாநில பகுதிக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழைப்பொழிவு

குறைந்ததையடுத்து, ஆழியார் அணையிலிருந்து கேரள மாநில பகுதிக்கு தண்ணீர் திறந்து விட, அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல், ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 150கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதுபோல் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 100கன அடிவீதம் தண்ணீர் திறப்பு தொடந்துள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.